[2023 ஏப்ரல் 20

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 194, மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. காமராஜ், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள்.

194—

புதிய கட்டடம்

***3640—திரு. இரா. காமராஜ்:**

மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நன்னிலம் தொகுதி, வலங்கைமானில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி, சட்டத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் தற்பொழுது ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பான கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. காமராஜ் அவர்கள்.

திரு. இரா. காமராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களையும் வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் செயல்படுகின்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் கட்டடம் கட்டுவதற்கான கருத்துரு ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றங்கள் தனியார் கட்டடங்களில் இயங்குவதைவிட அரசுக் கட்டடங்களில் இயங்குவதுதான் சரியாக இருக்கும்; அதற்கான

2023 ஏப்ரல் 20]

வசதிகளைச் செய்து கொடுக்க முடியும். எனவே, மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குடவாசலில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும், இன்னும் செயல்பாட்டுக்கு வராமலிருக்கிறது. அதனையும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாகக் கேட்டு, அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வலங்கைமானில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய திட்ட மதிப்பீடு,* Plan and estimate *தயார் செய்து, மாண்பமை உயர் நீதிமன்றத்தின்மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அப்போதுள்ள நிதிச் சூழலைக் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரையில் உரிய இடம் தேர்வு செய்யப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*

முற்பகல் 10–15

குடவாசலுக்கு ஏற்கெனவே நிறைய அறிவிப்புகளை முன்பே நீங்களும் அறிவித்துவிட்டு சென்றிருக்கிறீர்கள். இருந்தாலும்கூட, ஒரு நீதிமன்றம் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது என்று சொன்னாலும்கூட, அரசுக்கு ஆண்டொன்றுக்கு தொடர் செலவினமாக ரூ.1,10,00,000/– ஆகிறது. எனவே, இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு நீதிமன்றமாகத் துவக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. காமராஜ் அவர்கள்.*

திரு. இரா. காமராஜ்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நன்னிலம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவாரூர் சார்பு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.*

அதேபோன்று வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்னார்குடி சார்பு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய மூன்று தாலுகாக்களையும் இணைத்து, நன்னிலத்தில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்துத் தருவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தஞ்சாவூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வன்கொடுமை தடுப்புச் சட்ட தனி நீதிமன்றம் தனியாக பிரிக்கப்பட்டு, திருவாரூருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும் இன்னும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. அதனையும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என தங்கள் மூலமாக கேட்டு அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நன்னிலத்தில் சார்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கு, அதைச் சுற்றி தாய் நீதிமன்றமாக இருக்கக்கூடிய சார்பு நீதிமன்றத்திலுள்ள போதிய வழக்குகளின் எண்ணிக்கை, அதேபோன்று இந்த நீதிமன்றம் உருவாக்கப்படும்போது, அங்கு வருகின்ற வழக்குகளின் எண்ணிக்கை இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அதன்பிறகு, வழக்கறிஞர் சங்கங்களின் பரிந்துரையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கான பொறுப்பு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள். உயர் நீதிமன்றத்தின் அந்த பொறுப்பு நீதிபதிகள், அதனை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து, அதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் குழு நன்னிலத்தில் சார்பு நீதிமன்றம் தேவை என்கின்ற முடிவினை எடுத்து அரசுக்குக் கருத்துரு அனுப்புமேயானால், நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும். எனவே, அந்தக் கருத்துரு வந்த பிறகுதான், அரசு எந்த முடிவையும் எடுக்க முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, வன்கொடுமை தடுப்புச் சட்ட தனி நீதிமன்றம் திருவாரூருக்கு வந்த பிறகு அது செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும்

2023 ஏப்ரல் 20]

நிச்சயமாக இதற்கென ஏதாவது ஒரு நீதிபதிக்கு அந்த அந்தஸ்தை வழங்கியிருப்பார்கள். இதுகுறித்து விசாரிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பார்கள். அவ்வாறு செய்யப்படவில்லையென்றால், அதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 195, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள்.*

195—

திருவுருவச் சிலை

***62498—திரு. கே.பி. முனுசாமி:**

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தமிழகமெங்கும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவ அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

சென்னை மாநிலக் கல்லூரியில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளதாலும், திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக்கி, இத்துறையால் பராமரிக்கப்பட்டு வருவதாலும், தமிழகமெங்கும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுடைய திருவுருவச் சிலைகளை அமைப்பது தொடர்பான கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.பி. முனுசாமி, அவர்கள்.*

திரு. கே.பி. முனுசாமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அன்றைய காலத்தில் 'தமிழ்த் தாத்தா' என்று அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் 'உ.வே.சா.' ஐயா அவர்கள் இல்லையென்று சொன்னால், சங்க இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற*